

கிழக்கு மாகாணத்தின் நிலப்பகுதிகளில் பெருமளவு சிங்களக் குடியேற்றம் நடைபெற்று வருகின்றது. அதேபோல வடக்கு மாகாணத்தின் எல்லைப்பகுதிகளிலும் அபரிதமான சிங்களம் குடியேற்றம் நடைபெற்று வருகின்றது.

இதனால் தமிழ் நிலப்பகுதிகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. காலத்துக்கூடாக வரலாற்றுப் பெருமையுடன் பேணப்பட்ட தமிழ் நிலப்பகுதிகளை இந்தச் சந்ததியிலோ, அடுத்துவரும் சந்ததிகளில்லா தமிழ் சமூக நாட்டினம் இழந்து விடக்கூடாது.



From Puttlam on the North Western to the River Keomana on the South East side of the island the country is inhabited principally by the Malabars.

From the Chilaw River on the Western to the River Keomana on the South Eastern side of the island the country is inhabited by the Singalese.

The six places with Circles in red ink were the six villages of the Chaleas or people of the Cinnamon Department where the Mahamodr proposed to have established Church missionary associations.



“From Puttlam on the North Western to the River Keomana on the South East side of the island, the country is inhabited principally by Malabars. From the Chilaw River on the Western side to the River Keomana on the South Eastern side of the island the country is inhabited by the Singalese. The six places with circles in red ink are the six villages of the Chaleas or people of the Cinnamon Department where the Mahamodr proposed to have established Church missionary associations.

படம் ஏழு: கொழும்பு நூதனசாலையில் உள்ள கையெழுத்துப்பிரதி ஒன்றின் படம். இக்கையெழுத்து, இலங்கையில் 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சட்டமா அதிபராகவும் பின்னர் கி. பி. 1806 தொடக்கம் உயர் நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த சர் அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டனுக்குரியது. (நன்றி: கொழும்பு நூதனசாலை)